

25 ஜூலை 2020

ஓராயம் அமையம் அறிமுகம்

யாழ்.இந்துக்கல்லூரியில் 1971 - 1977 காலப் பகுதியில், சமகால வகுப்புகளில் கல்விகற்று வெளியேறிய மாணவர்கள் சிலர் , இந்த கோவிட் (covid) 19 இடர் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த நிலையில் , 18.04.2020 இல் கூடிக் கதைத்து , எம் வகுப்பு மாணவர்களை இணைத்து ஒரு தாபனத்தைத் தொடங்கி , அதன் மூலம் எம் புலத்து மக்களுக்கும், நீண்டகால நோக்கில் உலகில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிட உள்ளோம்.

இன்று எம் யாழ் இந்துவில் எம்முடன் ஒன்றாகக் கல்வி கற்ற, பின்வரும் எட்டு நாடுகளான, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா, அவுத்திரேலியா ஆகிய இடங்களில் இருந்து இணைந்து, "ஓராயம் அமையம்" என்ற தாபனத்தை தொடங்கியுள்ளோம்.

எமது புலத்துச் செயற்பாடுகளாக கல்வி (முக்கியமாக இணையவழிக் கல்வி), விவசாயம் (உதாரணமாக வீட்டுத் தோட்டம்,பசுமைச் சுற்றுச்சூழல் போன்றவை) சிறு குடிசைக் கைத்தொழில்கள், நீர்ப்பாசன -நீர் சேமிப்பு, வைத்திய சுகாதார விழிப்புணர்ச்சி(முதியோர் பராமரிப்பு உள்ளடங்கலாக), இளையோரிற்கான தொழிற்கல்வி, இளையோரின் சமூகத் தொண்டு, அவர்களிற்கான நற்சிந்தனை வகுப்புகள், பெற்றோரிற்கான விழிப்புணர்வு போன்றவற்றை முன்னிலைப் படுத்தியுள்ளோம்.

இத் திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் புலத்து மக்களோடு இணைந்து செயற்படுத்திடும் வகையில் , இத் திட்டங்களுக்கான ஆறு உபகுழுக்களை அமைத்துள்ளோம்.

அவையாவன

1. கல்வியும், இணையவழிக் கற்கையும்.
2. விவசாயமும் இயற்கையைப் பேணலும்.
- 3.நீர்வளங்களைப் பாதுகாத்தலும், சேமித்தலும்.
4. சுகவாழ்வும் முதியோர் பராமரிப்பும்.

Group of Experienced Persons joined to provide Community Development Programmes on Education, Agriculture & Environment, Water Resources, Healthy Living, Sustainability & Waste Management and Youth Empowerment & Employment

President:

N.Thanabalasingam

Secretary:

S.Tharmakularajah

Treasurer:

T.Buvanendran

Vice Presidents:

**K.Premachandra
K.Vishnudhasan**

Asst.Secretary:

N.Kumaravel

Asst.Treasurers:

**K.Bhavananda
P.Thayanithy**

Public

Relations: **V.Illansei,
N.Kalaparan**

Officers: **S.Sivakumaran**

5.கழிவுப் பொருள்களை மீள் உற்பத்திக்கு பாவித்தலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்.

6. இளையோர் தொழிற்கல்வியும் அவர்களுக்கான நற்சிந்தனை வகுப்புகளும்.

இந்தத் திட்டங்களை செயற்படுத்திட, இவற்றை பரப்புரை செய்து பணி செய்திட, நாம் ஓர் இணையத் தளத்தையும் அமைத்துள்ளோம்.இதை வழிநடத்திடவும் ஓர் உபகுழு உருவாக்கப் பட்டுள்ளது.

எமது திட்டங்களை நாம் கீழ்க்கண்ட வகையில் மூன்று வகையாக அடையாளம் கண்டுள்ளோம்.

1.உடனடியாக நிறைவேற்றக்கூடிய சிறுதிட்டங்கள்,

2. ஒன்று , இரண்டு வருட காலத்தில் அமுலாக்கக் கூடிய தொடர்திட்டங்கள்,

3. நீண்ட கால செயற்பாடுகளைக் கொண்டு வரையறுக்கப்படும் பெருந் திட்டங்கள்

எம் இத் திட்டங்களை வழி நடத்திச் செயற்படுத்திட, உலகின் பல்வேறு நாடுகளில், பொறுப்பான பதவிகளில் வேலை பார்க்கும் நம் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரிடமும் பல ஆளுமைகள், அனுபவங்கள், ஆற்றல்கள் உள்ளன.

இந்த ஆற்றல்களுடன், எம் நோக்குடன் ஒத்த கருத்துள்ள சமூக தாபனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு, எம் நோக்கங்களை நிறைவேற்றிட விரும்புகின்றோம்.

இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில், எம்முடனணைந்து பயனுள்ள பணிகள் செய்திட வரும்படி, தொண்டு நிறுவனங்கள், சமூக தாபனங்கள், சமூக ஆர்வலர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி.

ஓராயம் அமையம் செயற்குழு